

**ப்ராம்ப்ட்டன் நகரின் விலங்குகள் சேவை எனும் செல்லப்பிராணிகளுக்கான  
ஹோம் டு ஹோம் (Home To Home™) சேவைகள்-கனடா நாட்டில் முதன்  
முறையாக வழங்கப்படுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 18, 2021) – கனடா நாட்டிலேயே முதன் முறையாக ஹோம் டு ஹோம் (Home To Home™) எனும் விலங்குகளுக்கான சேவையை ப்ராம்ப்ட்டன் நகரம் வழங்குகிறது; செல்லப்பிராணிகளை வைத்திருந்து தங்களால் இனிமேலும் வளர்க்க முடியாத நிலையிலிருப்பவர்கள் காப்பகங்களுக்கு கொடுத்துவிடத் தேவையில்லாமல், அவர்களுக்கு உதவுவதற்காகவே ஒரு புதிய இடத்தை ஏற்படுத்துகிற, பரஸ்பர சேவையாகும்.

ஹோம் டு ஹோம் (Home To Home™) சேவை வழியாக, செல்லப்பிராணிகள் தாங்கள் இருந்த வீடுகளில் இருந்து புதிய ஒரு இடத்திற்கு செல்லும். ஏற்கெனவே செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாக செல்லப்பிராணிகளை கொண்டிருப்பவர்கள் இந்த தளத்தில் நேரடியாக தங்கள் செல்லப்பிராணிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் செய்து அவற்றை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

ப்ராம்ப்ட்டன் நகரில், நாய்கள், பூனைகள் மற்றும் இதர விலங்குகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு புதிய ஒரு இடத்தை கண்டுபிடிக்க தேவை கொண்டவர்களுக்கு இந்த மறுவீடு அமைத்துக்கொடுக்கும் வலைத்தளம் உதவுகிறது. தற்போது செல்லப்பிராணியை வளர்ப்பவர் மறுவீடு அமைத்துக் கொடுப்பதற்காக, எளிதான ஒரு ஆன்லைன் படிவத்தை நிரப்பி, செல்லப்பிராணியின் புகைப்படம் ஒன்றை சமர்ப்பித்தால் போதும். தங்கள் வீட்டிற்கு ஒரு செல்லப்பிராணியைக் கொண்டுவர நினைக்கும் குடும்பத்தினரும் கூட கிடைக்கப்பெறும் செல்லப்பிராணிகளுக்காக Home To Home™ இல் தேடிப்பார்க்கலாம். இரு தரப்பினருக்குமே மறுவீடு அமைத்துக் கொடுப்பதில் எந்தக் கட்டணமும் கிடையாது.

தேவைக்கேற்ப ப்ராம்ப்ட்டன் நகர விலங்குகளுக்கான சேவை அமைப்பினர் நகரின் Home To Home™ தளத்தினை கண்காணித்து வருவார்கள். மறுவீடு அமைத்துக் கொடுக்கும் செயல்முறையில் விலங்குகளுக்கான சேவை அமைப்பினர் ஆலோசனைகள் மற்றும் குறிப்புகளை வழங்குவார்கள். தங்களுடைய செல்லப்பிராணி தனக்கான புது இல்லத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி ப்ராம்ப்ட்டன் நகரின் விலங்குகளுக்கான சேவை அமைப்பிடம் அதன் உடைமையாளர்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

Home To Home™ வழியாக செல்லப்பிராணிகளுக்கு மறுவீடு அமைத்துக் கொடுப்பதினால் சில செல்லப்பிராணிகளை காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கத் தேவைப்படுவது இல்லாமல் போகிறது – மறுவீடு அமைத்துக்கொடுப்பது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தாது. விலங்குகளை இன்னமும் கூட நேரடியாக காப்பகங்களிடம் சேர்ப்பித்து விடலாம் - இது தனித்தனி செல்லப்பிராணிகளின் அடிப்படையிலானது. மேலும் தகவல்களுக்கு தயவு செய்து ப்ராம்ப்ட்டன் நகர விலங்குகளுக்கான சேவை அமைப்பைத் தொடர்பு கொள்ளவும்.

Home To Home™ தளத்தை அடைய, இங்கு [க்ளிக் செய்யவும்](#). இந்த நிகழ்ச்சித் திட்டம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும், ப்ராம்ப்ட்டன் நகர விலங்குகளுக்கான சேவை அமைப்பை அணுகுவதற்கும் வருகை தருக: [Brampton.ca/animalservices](http://Brampton.ca/animalservices).

Home To Home™ என்பது ஒரு காப்பகத்தினால் உருவாக்கப்பட்டது; இது தங்கள் செல்லப்பிராணியை இனிமேலும் வளர்க்க இயலாது எனும் மக்களுக்கு சாதகமான ஒரு விருப்பத்தெரிவினை வழங்கி உதவுகிறது. [home-home.org](http://home-home.org) எனும் வலைப்பக்கத்தில் Home To Home™ வலைத்தளத்தை ஆன்லைனில் காணவும்

#### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரம் மட்டுமே கனடாவிலேயே முதலாவதாக Home To Home™ எனும் மறு வீடு அமைத்துக்கொடுக்கும் சேவை அளிக்கிறது என்பதில் பெருமை கொள்கிறது. இந்த இலவசமான எளிதில் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தளமானது, செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மற்றும் புதிதாக செல்லப்பிராணி வளர்க்க விரும்புவவர்கள் அதற்கான சேவைகளைப் பெறுவதற்காக பெரிதும் உதவுகிறது.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகர விலங்குகளுக்கான சேவை அமைப்பானது, இப்போது செல்லப்பிராணிகளுக்கு மறுவீடு அமைத்துக்கொடுக்கும் விதமாக புதுமை படைக்கும் வகையிலான தீர்வினை Home To Home™ மூலமாக வழங்குகிறது. செல்லப்பிராணிகள் காப்பகங்களில் சரணடைவது குறையும் எனவும் அதிகமான செல்லப்பிராணிகள் தங்களுக்கான புது வீட்டை ப்ராம்ப்ட்டன் நகரில் விரைவாகவும் சுலபமாகவும் அடையும் எனவும் நம்புகிறோம்.”

– ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைமைப் பொறுப்பு, பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“மிக நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்ற ப்ராம்பட்டன் நகரமானது, மிகவும் திறமை மிக்கதாக இருக்கவும் நமது நகரவாசிகளுடன் தொடர்பில் இருக்கவும் அவர்களுக்கான செல்லப்பிராணிகளுக்கு வசிப்பிடத்தை தேடும் வழிகளை எப்போதுமே தேடியவண்ணம் இருக்கிறது. Home To Home™ வழியாக எந்த ஒரு செல்லப்பிராணிக்கும் மறுவீடு அமைத்துக் கொடுக்க முடியும் , வளத்தலத்தில் ஒரு க்ளிக் செய்தால் போதும், ப்ராம்பட்டன் நகரின் செல்லப்பிராணிகளுக்கு புதிய மறுவீடு காண்பதில் உதவுங்கள்.”

– ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைமைப் பொறுப்பு, பெருநிறுவன சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

“, செல்லப்பிராணிகள் தங்களுக்கான இல்லங்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்க, ப்ராம்பட்டன் நகர விலங்குகளுக்கான சேவை அமைப்பிலிருக்கும் ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். Home To Home™ எனும் சேவையைக் கொண்டு வருவதில் கனடா நாட்டிலேயே முதலாவது சமுதாயமாக இருந்தபடி, தேவைக்கேற்ற செயல்முறை மூலமாக செல்லப்பிராணிகளின் உடைமையாளர்களுக்கு உதவவே ஊழியர்கள் கிடைக்கப்பெறுகிறார்கள்: அதே சமயத்தில், செல்லப்பிராணிகளின் உடைமையாளர்களும் தங்களுக்குள்ளாக தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி கொடுக்கப்படுகிறது.”

– டேவிட் பேர்ரிக். தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)